

Written by - கரு அரவிந்தன் -

Thursday, 01 November 2018 23:07 - Last Updated Thursday, 01 November 2018 23:13



கனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வகை வழிகளில் கலை, இலக்கிய சுவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது 25வது ஆண்டு நிறவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி. பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 170,000 ரூபாய்களும்;; சான்றிதழ்களும் காத்திருக்கின்றன. பரிசுபெறுகின்றவர்கள் வாழும் நாட்களில் உள்ள நாணயப் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்குரிய பரிசு, நாணய மாற்றம் செய்யப்படும்.

முதலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 50,000 (அமரர் பண்டிதர் எவ். எக்ஸ். அலகெஸ்ஸாந்தர் ஞாபகார்த்தமாக.)

இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 30,000 (அமரர். திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் (எழுத்தாளர் குறமகள்) ஞாபகார்த்தமாக)

மூன்றாவது பரிசு (இரண்டு எழுத்தாளர்களுக்கு) தலா இலங்கை ரூபாய்கள் - 20,000 (ஒன்று அமரர்களான திரு, திருமதி. தம்பியப்பா ஞாபகார்த்தமாகவும் மற்றையது அமரர். அதிபர் பொ. கனகசபாபதி (மகாஜனா) ஞாபகார்த்தமாகவும்)

ஏழு பாராட்டுப் பரிசுகள் ஒவ்வொருவருக்கும் இலங்கை ரூபாய்கள் - 5000 (அமரர் அதிபர் அ. கருநாதபிள்ளை (நடேஸ்வரா) ஞாபகார்த்தமாக.)

ஐந்து ஊக்கப் பரிசுகள் ஒவ்வொருவருக்கும் இலங்கை ரூபாய்கள் - 3000 (அமரர் தாவளை இயற்றாலகை கணபதிப்பிள்ளை கந்தசாமி ஆசாரியார் ஞாபகார்த்தமாக.)

ஊராட்சித் துறை அமைச்சர் அலுவலகம்:

போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் அச்சுப்பதிவில் 1200 வார்த்தைகளுக்கு மறைபடாமல் இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளர், ஒரு சிறுகதை மட்டும் அனுப்ப முடியும். போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன்னர்த் பத்திரிகையிலோ, அல்லது இணையத்தளத்திலோ பிரசுரமாகவில்லை என்றும், இந்தப் போட்டி முடிவுகள் வெளியாகும் வரை பிரசுரத்திற்காக அனுப்புவதில்லை என்றும் உறுதி மொழி தரவேண்டும். விதிமுறைகளுக்கு மீறிய கதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

